

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இப்பாகமுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் இப்பாகமுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலாதிமான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பெறவேண்டிய நிலையான வைப்பு வட்டி ரூபா 169,022 குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) நிலையான சொத்துப் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட ரூபா 1,650,000 ஆன காணி மற்றும் கட்டிடங்களில் 07 அலகுகள் கணக்கீடு செய்யப்படாது இருந்ததுடன் மேலும் காணி மற்றும் கட்டிடங்களில் 11 அலகுகள் மீளாய்வாண்டிடு வரையிலும் மதிப்பீடு செய்யாமையின் காரணமாக கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்க வேண்டியிருந்ததுடன் சபைக்குச் சொந்தமாக சகல சொத்துக்களும் கணக்குகளில் உள்ளடக்குதல் வேண்டும்.
(இ) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 277,300 பெறுமதியான 04 சொத்துக்கள் நிலையான சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஈ) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு கடலைக் கூடத்தில் காணப்பட்ட ரூபா 181,774 ஆன எரிவாயு இருப்பின் பெறுமதி கணக்கீடு செய்யப்படாது இருந்ததுடன் களஞ்சியப் பேரேட்டின் பிரகாரம் 41 இருப்பு விடயங்களின் பெறுமதி ரூபா 485,082 அதிகரித்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

(உ) சபைக்குச் சொந்தமான ரூபா 2,372,497 பெறுமதியான பொதுக் கிணறுகள் மற்றும் பொதுக் காணிகள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஊ) வீதி கொங்கிரீட் இடும் செயற்திட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டிருந்த ரூபா 500,000 மீளாய்வாண்டில் கடன் கொடுத்தோரின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(எ) வீதி கொங்கிரீட் இடுவதற்காக 2017 ஆம் ஆண்டில் ரூபா 495,000 செலுத்தப்பட்டிருந்த போதிலும் நடப்பாண்டின் நிதி நிலைமக் கூற்றின் வேலைக் கடன்கொடுத்தோர் மற்றும் கடன் பட்டோராக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஏ) இப்பாகமுவ நகர மண்டபத்தில் வளிப் பதனாக்கி இயந்திர முறைமை பழுது பார்ப்பதற்கோ அல்லது புதிய வளிப் பதனாக்கி இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கோ உடன்படிக்கை செய்யாமல் ரூபா 2,600,000 தொகை கடன்கொடுத்தோராக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஐ) மீளாய்வாண்டின் போது கிடைக்க வேண்டிய மூலதன உதவி ரூபா 8,147,785 கணக்குகளில் இருந்து கைவிடப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஒ) வீதி அபிவிருத்திக்காக 2019 ஆம் ஆண்டில் ரூபா 490,437 நிதியேற்பாடு கிடைத்து அந்த ஆண்டின் போது செலுத்தப்பட்டிருந்த போதிலும் நடப்பாண்டின் நிதி நிலைமக் கூற்றில் வேலைக் கடன் கொடுத்தோர் மற்றும் கடன் கொடுத்தோர் மீதி அப் பெறுமானத்தால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
பதிவேடுகள், பட்டோலைகள் சமர்ப்பிக்காமையின் காரணமாக ரூபா 313,570 ஆன 02 கணக்கு விடயங்களை கணக்காய்வின் போது திருப்திகரமாக சான்றுதிப்படுத்த இருந்தது. முடியாமல்	முன்னைய ஆண்டுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்ற மீதியாகும். சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்குகளை உறுதிப்படுத்தும் பட்டோலைகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவை			
(i) நிதிப்பிரமாணம் 571(2)	கூட்டுப்பெறுமதி ரூபா 1,512,085 ஆன 02 வருட காலத்தை விஞ்சிய நானாவித வைப்புக்கள், உடன்படிக்கை வைப்புக்கள், கேள்வி வைப்புக்கள், நடைபாதைக் கடை வைப்புக்கள் மற்றும் நீர் வைப்புக்கள் தொடர்பாக நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) நிதிப்பிரமாணம் 1645	வாகனப் பொறுப்பு உத்தியோகத்தரால் மாதாந்தம் நாளாந்த ஓட்ட அட்டவணை, தமது நிறுவனத்தின் தலைவரின் ஊடாக கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அடுத்து வரும் மாதத்தின் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் சபையினால் குறித்துரைத்த திகதியில் அவ்வாறான ஓட்டக்குறிப்புக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.	சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்துரைத்த பிரகாரம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் 1992 பெப்ரவரி 26 ஆம் திகதிய 05/01/119 ஆம் இலக்க கடிதம்	சபையனால் 2024 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களின் போது அலுவலக நேரத்தில் நடாத்தப்பட்டிருந்த திட்டமிடல் குழுவிற்கு வருகை தந்தமைக்கான படியாக ரூபா 100,000 மற்றும் முதல் 10 மாதங்களில் கடமை மற்றும் தனிப்பட்ட விடுமுறைகள் வழங்கப் பட்டிருக்கும் போது திட்டமிடல் குழுவிற்கு பங்குபற்றியதாகக் காண்பித்து ரூபா 70,000 படி செலுத்தப்பட்டிருந்தது.	திட்டமிடல் குழுவின் கடமை நேரத்தின் பின்னர் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	திட்டமிடல் குழுவினை நடாத்துதல் தொடர்பான ஆலோசனைக் கடிதத்திற்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 65,363,846 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 57,238,181 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்			சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஆதனவரி				
(i)	ஆதனவரி ஆதனங்கள் 05 வருடங்களுக்கு ஒரு தடவை மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பிரகாரம் ஆதனவரிக் கட்டணம் அறவிட வேண்டியிருந்த போதிலும் பிரதேச சபை 2012 ஆம் ஆண்டில் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு ஆதனவரி அறவிட்டிருந்தது.		2023 ஆம் ஆண்டில் புதிய ஆதனவரி மதிப்பீடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	05 வருடங்களுக்கு ஒருதடவை ஆதனவரி மதிப்பீடு மேற்கொண்டு அதன் பிரகாரம் ஆதனவரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii)	ஆதனவரி வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்ட கட்டிடங்களுக்காக ஆதனவரி வழங்கப்பட்டிருக்க வில்லை.		2023 ஆம் ஆண்டில் மதிப்பீட்டு அறிக்கை கிடைத்த பின்னர் நிலுவை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	ஆதனவரி அறவிடுகின்ற ஆதனங்களின் பெறுமதி அதிகரிக்கின்ற போது புதிய மதிப்பீடு ஒன்றைப் பெற்று ஆதனவரி அறவிடப்படல் வேண்டும்.
(ஆ) வாடகை				
	2024 ஆம் ஆண்டின் போது 28 சொத்துக்களை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கு எந்த ஒருவரும் முன்வராமையின் காரணமாக அதன் மூலம் கிடைக்க வேண்டிய ரூபா 146,821 ஆகக் குறைந்த கேள்வித் தொகையும் சபைக்கு இழக்கப்பட்டிருந்தது.		2024 ஆம் ஆண்டில் கேள்வி கோரப்படாத சொத்துக்களுக்காக 04 சந்தர்ப்பங்களில் கேள்வி கோரப்பட்ட போதும் கேள்விதாரர் முன்வராமையின் காரணமாக கேள்வி வழங்க முடியாதிருந்தது.	சபை ஆதனங்களில் இருந்து வருமானத்தைப் பெறக் கூடிய வழிகளைக் கண்டறிந்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ) அனுமதி கட்டணம்				
	2024 ஆம் ஆண்டின் பரிசோதனையின் பிரகாரம் அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிட வேண்டிய 353 முச்சக்கர வண்டிகளில் இருந்து ரூபா 176,500 தொகை அறவிடவேண்டிக் காணப்பட்டது.		எதிர்காலத்தில் விரைவாகக் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	துணை விதிகளை அங்கீகரித்து அல்லது வருமானத்தை அங்கீகரித்தேனும் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் கழிவுப் பொருள் முகாமைத்துவதற்காக கூட்டுப் பசளைத் தளம் ஒன்றை நிர்மாணித்தல் மற்றும் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்காக ரூபா 5,759,508 மூலதன செலவினம் மற்றும் ரூபா 31,423,142 மீண்டெழும் செலவினம் செய்யப்பட்டிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் கூட்டுப் பசளை உற்பத்தி செயற்பாடுகள் நடைபெறவில்லை.	2025 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தி மக்களுக்கு சாதகமான குழல் ஒன்றைக் கட்டியொழுப்பி கூட்டுப்பசளை உற்பத்தியை அதிகரித்து வருமானத்தை உழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்குரிய பொதுக் காணி பகுதியின் உரித்துறுதி மற்றும் தேவையான ஆவணங்கள் சபையிடம் காணப்படாமையின் காரணமாக சபைக்கு பாதகமானதாக வழக்கு மற்றும் மேன்முறையீட்டு வழக்கு நடைபெற்றிருந்தது.	148/21 CA வழக்கிற்கு உரிய காணிப் பகுதிக்கு அடுத்தால் உள்ள காணிப்பகுதி நில அளவையாளரால் இனங்காணப்பட்டு சபைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அந்தக் காணியின் உரித்துக் கோருகின்ற தரப்பினரிடம் இருந்து தீர்த்து வைப்பதற்காக தேவையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.	காணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துகின்ற முறையில் செயற்படுத்துதல் வேண்டும்.
(ஆ) 2024 நவம்பர் 29 இல் உள்ளவாறு கொள்வனவு செய்யப்பட்ட 70 ஹியும் குழாய்களில் 49 குழாய்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. பெளதீகப் பரிசோதனையின் போது 09 குழாய்கள் மாத்திரம் காணப்பட்டதுடன் 12 குழாய்கள் பற்றாக்குறையாகக் காணப்பட்டது.	இது தொடர்பாக மீண்டும் பரிசோதனை ஒன்றை நடாத்தி வரைவாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	பரிசோதனை ஒன்றை நடாத்தி பொறுப்பு வாய்ந்தவரைத் தீர்மானித்து நடத்ததை அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 2024 ஆம் ஆண்டில் மலசலகூட உதவியாக ரூபா 1,500,000 நிதி ரீதியில் நிதியேற்பாடு ஒதுக்கி மலசலகூட வசதிகள் காணப்படாத குறைந்த வருமானம் பெறுகின்ற 650 வீட்டு அலகுகளுக்காக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் அந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	மலசலகூட உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக கூறுவிலைகள் கோரப்பட்டதுடன் எதிர்காலத்தில் அந்த உதவிகளை பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.	செயற்திட்டத்திற்காக பாதிட்டு ஆவணங்களில் ஒதுக்கப்பட்ட நிதியேற்பாடுகளில் இருந்து நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபையின் நகர மண்டபத்தின் வாடகை வளிப் பதனாக்கி இயந்திரம் இன்றி நாளொன்றுக்கு ரூபா 30,000 மற்றும் வளிப்பதனாக்கியுடன் ரூபா 60,000 ஆக பகிரங்கப்படுத்தி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுடன் நகர மண்டப கட்டிடத்திற்கு ஒலி முறைமை, விளக்கு முறைமை மற்றும் வளிப்பதனாக்கும் முறைமை செயலிழந்ததன் காரணமாக நகர மண்டபத்திற்காக உள்ள கேள்வி குறைவடைந்து இருந்தது. அவற்றை பழுதுபார்த்து நகர மண்டபத்தின் வாடகை வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டு அந்த குறைபாடுகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதுடன் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நகர மண்டபத்தின் வசதிகளை அதிகரித்து வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 விளைவற்ற, குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஹிரிபிட்டி நீர் செயற்திட்டத்திற்கு உரிய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நீர் மாதிரி பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அந்த நீர் நுகர்வதற்கு பொருத்தமற்றதாக இருந்தமை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.	நீர் வடியினைப் பொருத்துவதற்காக நிதியினை ஈடுபடுத்தி அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன் முறையான சாத்திய வள ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு வரையில் இப்பா கமுவ வாராந்த சந்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 3,207,637 தொகை செலவில் நீர் வழங்கல், மின்சார வழங்கல், நுழைவு வீதி அபிவிருத்தி செய்தல் மற்றும் கூரையை பழுது பார்த்தல் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் வாராந்த சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	புதிய சந்தை வளவில் சந்தையினை நடாத்துதல் தற்காலிகமாக கைவிடுமாறு இப்பாகமுவ பிரதேச இணைப்பு குழுவின கௌரவ தலைவரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	சபை ஆதனங்களில் இருந்து வருமானத்தை உழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.5 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு பரிந்துரை மற்றும் பெறுகைக் குழு தீர்மானம் இன்றி ரூபா 416,250 ஆன வடிகால் மூடிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.	வடிகால் மூடிகளைக் கொள்வனவு செய்யும் போது தேவைகள் எழுத்து மூலம் பெறப்பட்டிருந்ததுடன் கூறுவிலை கோரப்பட்டதன் பின்னர் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	பெறுகைகள் வழிகாட்டிக் கோவைக்கு இணங்க கொள்வனவுகள் செய்யப்படல் வேண்டும்.

3.6 மனிதவள முகாமைத்துவம்

(அ) ஊழியர் வெற்றிடம் மற்றும் மிகை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
அரசு நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 25/2014 இன் கீழ் ஆட்சேர்ப்பதற்குரிய பதவிகளின் கடமைகளுக்கு நியமிக்காமல் 04 ஊழியர்கள் ஏனைய அலுவலக நடவடிக்கைகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.	வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் போது அவர்களுக்குரிய கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கை ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) ஊழியர் கடன்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு வேலை நீக்கம் செய்யப்பட்டமை, மரணமடைந்தமை மற்றும் ஓய்வு பெற்றுச் சென்றதன் காரணமாக 04 உத்தியோகத்தார்களிடம் இருந்து ரூபா 282,942 கடன் மீதி அறவிட வேண்டியிருந்தது.	ஊழியர் பணிக் கொடையில் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிலுவைக் கடன் தொகையினை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
ரூபா 8,800,000 பெறுமதியான மதிப்பீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டுடன் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் சபையினால் நிறைவேற்ற வேண்டி காணப்பட்ட 06 செயற்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்ததுடன் மீளாய்வாண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத மற்றும் பாதீட்டின் மூலம் நிதியேற்பாடு ஒதுக்கப்படாது இருந்த ரூபா 2,185,040 ஆன 02 செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.	கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொள்கின்றோம்.	வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட செயற்பாடுகளை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் தொடர்பாக 2030 இன் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சபையினால் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் இனங்கண்டு மக்களின் பல்வேறு வகையான தேவைகளுக்காக ரூபா 52,447,910 செலவில் 36 செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.	கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை ஏற்றுக் கொள்வதுடன் 2030 இன் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பிரதேச சபையினால் தொடர்ந்தும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதுடன் அந்த இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.